

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
மகான் அல்லமார்பு அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன்.

14.02.2019, வியாழக்கிழமை

1. மக்களே மனபலம் தருமபலம்
மரணம் வெல்லும் சக்திபலம் வேண்டுமா
தேக்கமிலா பிரணவக்குடிலாம்
தேசிகனார் ஆறுமுகன் வாழும் தடம்
2. வாழும் தடம் துறையூர் பூமியை
வணங்கி மக்கள் வருகை தர
நாளும் கோளும் தருமிடரையும்
நானிலத்தில் வென்று சிறப்பீரென
3. என அரங்கன் ஞானபலம் கூறி
இயம்பிடுவேன் நித்ய பிரசன்ன ஆசி
ஞானம்பட விளம்பி சால் திங்கள்
நாட்டிட உபய திகதி குரு வாரம்
(விளம்பி வருடம் மாசி மாதம் 2ம் நாள் 14.02.2019, வியாழக்கிழமை)
4. வாரமதில் அல்லமார்பு யானும்
வழங்குவேன் உலக மக்கள் பயனூற
சோரமான ருண ரோகமிடரென
சிக்கித் தவிக்கும் வினைவழி மக்களே
5. மக்களே துன்பம் விலகிட
மறுமலர்ச்சியாக வாழ்வில் அமைதி
ஊக்கமான பொருளாதார பலம்
உடல் பலம் நெடிய வாழ்வு நலம் காண
6. காணவே அரங்கமகா ஞானி
கந்தனாக அருள் புரிகின்ற
ஞான பூசை ஞானிகள் பூசையில்
நல் முழுமதி தோறும் கலந்து
7. கலந்துமே காப்பாயென வேண்டி
கலசமுடன் சடாட்சர தீட்சைகள்
வளம்பெற அரங்கனிடம் ஏற்க
வந்ததொரு ருண ரோக அனைத்து இடரும்
8. அனைத்து இடரும் படிப்படியாக விலகி
அணுகுமே பாதுகாப்பு சிறப்பு
இணையிலா தனவளம் பெருகி
எங்கும் ஏமாற்றமிலா வாழ்வு

9. வாழ்வு வளமாகி சிறப்பதுடன்
வரும் சந்ததிக்கும் வடிவேலனின்
தாள்பணிந்து உயரும் வழிகிட்டி
தரணியோர் சர்வபலம் பெறுவர்
10. பலமான ஞான ஆட்சி மலர
பண்புள்ள மக்கள் படை வேணும்
பலமான மக்கள் கூட்டிணைவே
பண்புமிக்க தலைமையை தரும்
11. தருகவே ஞானபலம் கொண்டு
தவராசன் செய்யும் சேவைக்கு
முருகா என மக்கள் ஏற்று வர
முழுமையான ஞான ஆட்சி மலரும் நித்ய பிரசன்ன ஆசி முற்றே.

-சுபம்-

முருகப்பெருமான் துணை

மகான் அல்லமாபிரபு அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

கலியுகத்தின் பிடியினுள் அகப்பட்டு வாழும் மக்களே உங்களுக்கு மனோபலம் வேண்டுமா? தருமபலம் வேண்டுமா? மரணத்தையும் வெல்லுகின்ற அற்புத சக்தி வேண்டுமா? உடன் விரைந்து வாரீர், தடையின்றி வாரீர் உத்தம மகா ஞானி முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கமகா தேசிகனார் வாழும் ஆற்றல்மிக்க ஏழாம் படைவீடான துறையூர் ஓங்காரக்குடிலிற்கு. அரங்கனின் ஓங்காரக்குடிலினை முழுமனதாக நம்பிக்கையோடு பயபக்தி பணிவுடன் வந்து பணிந்து வணங்கி அரங்கன் ஆசி பெற வருகின்ற மக்களுக்கு உண்டான கிரக தோஷங்கள் யாவும் விலகிவிடும், நாளும் கோளும் தருகின்ற துன்பங்களை எல்லாம் வென்று சிறப்படைவீர்கள் என்றே யுகமாற்ற மகா ஞானி ஆறுமுக அரங்கனின் அற்புதமான ஆற்றலை உலகோர் அறிய எடுத்துக்கூறியே உலக நலன் கருதி நித்ய பிரசன்ன ஆசி நூலினை **விளம்பி வருடம் மாசி மாதம் 2ம் நாள் 14.02.2019 வியாழக்கிழமையான** இன்றைய தினமதனிலே அல்லமாபிரபு யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அல்லமாபிரபு.

முன் செய்த பாவங்களின் காரணமாக வினைகளால் சூழப்பட்டு நோய்களாலும், கடன் சுமையாலும் சிக்கித் தவிக்கின்ற மக்களே, உங்களது துன்பங்கள் விலகிடவும், உங்களது வாழ்வில் மறுமலர்ச்சியான மாற்றங்கள் உண்டாகி வாழ்வினில் அமைதியும் பொருளாதாரத்தில் ஊக்கமுடன் நல்ல முன்னேற்றம் கண்டு பொருளாதார பலத்தினை பெற்றிடவும் உடல் திடமும் மனோ திடமும் நீடிய ஆயுளையும் வளமான வாழ்வினையும் பெற்று சிறப்பான வாழ்வை வாழ வேண்டுமாயின் நீங்கள் எல்லாம் ஆறுமுக அரங்கமகா தேசிகனார் அருபநிலையில் முருகப்பெருமானாக தோன்றி அருள் செய்து காக்கின்றதும் உலக நலன் கருதி செய்யப்படுகின்ற வல்லமைமிக்க சிறப்பு பூசையான மாதந்தோறும் பெளர்ணமி தினத்தினிலே ஏழாம்படை வீடு ஓங்காரக்குடிலினில் ஞானிகளை முன்னிறுத்தி நடத்தப்படும் பெளர்ணமி சிறப்பு ஞானிகள் பூஜையிலே பயபக்தியுடன் கலந்து "அரங்கமகா தேசிகா" "ஆறுமுகப்பெருமானே" "காப்பாய் எங்களை" என்றே மனம் உருகி வேண்டி நின்று அரங்கன் திருவடி பணிந்து அரங்கனிடத்து சடாட்சர தீட்சைகளையும் கலச தீட்சைகளையும் உங்கள் வாழ்வினில் நலம் காணும்

பொருட்டு தீட்சை உபதேசம் ஏற்று அரங்கனின் உபதேசங்களை பின்பற்றி நடந்து வர, உங்களுக்கு உண்டான நோய்கள் மற்றும் கடன் சுமைகள் எல்லாம் உங்களை வருத்தாமல் படிப்படியாக நீங்கி விடும்.

உங்களது வாழ்வு நலம் பெறுவதுடன் அரங்கமகா தேசிகனாரின் அருள் பாதுகாப்பும் உண்டாகி செல்வநிலை பெருகி இனி வாழ்வினில் அவர்களுக்கு ஏமாற்றங்கள் இல்லாத நல்வாழ்வாக அமைந்து வளமான வாழ்வை வாழ்வார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களது சந்ததியினரும் வாழ்வினில் முருகப்பெருமானை அணுகி அருள்பெறும் வாய்ப்பையும், பெறும் நிலையையும் பெறுவார்கள், அரங்கன் அருளால் சர்வபலம் பெறுவார்கள்.

உலகினில் சர்வபலம்மிக்க தருமத்தின் ஆட்சியாம் முருகப்பெருமான் தலைமை ஏற்கும் ஞான ஆட்சி மலர்ந்திட பண்புள்ள மக்கள் கொண்ட தொண்டுள்ளம் தன்னலமற்ற சேவை மனப்பான்மையும் உள்ள தொண்டர் படைகளும் பண்புள்ள மக்களும் கூட்டிணைந்து செயல்பட்டால்தான் முடியும். பண்புடையோரும் தொண்டர்களும் ஞானபலம் கொண்டு ஞான ஆட்சியை ஆற்றல்மிக்க அரங்கன் தலைமையில் அமைத்திட முடியும்.

ஆதலினாலே அன்பரும் தொண்டரும் ஞானபலம் பெறுவது அவசியம். எனவே அன்பரும் தொண்டரும் ஞானபலம் பெற்றிட ஆறுமுக அரங்கன் நடத்தும் தொடர் தருமப்பணிகளிலே கலந்து முருகா! முருகா! முருகா! என்றே நாமங்களை தளராது தொடர்ந்து ஜெபித்து வருவதுடன் தருமத்தின் வழியை ஏற்று வாழ்ந்திட தூய்மையான அன்பர்கள் தொண்டர்கள் துணையுடன் அரங்க மகானால் இவ்வுலகினில் ஞான ஆட்சி மலரும், உலகமும் ஞானயுகமாக ஆகி சிறக்கும் என தமது நித்ய பிரசன்ன ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் அல்லமாபிரபு.

-சுபம்-